

பயன்சித்திரம் உருவம் குடிப் பண்ணிக்

பாடம் : தமிழ் : கிரண்டாம் மொழி  
வகுப்பு : ஆறு

சுப்ரல் மாதப் பாடப்பகுதிகள் :

இயல்-1

செய்யுள் : 1 : இன்பத்தமிழ்

உரைநடை : < உரைத்தமிழ்

கூறாப்பாடம் : ஒளி பிறந்தது.

இலக்கணம் : எழுத்துகளின் வகையும்  
எதாவதும் .

கடிதம் : விடுப்பு விண்ணப்பம்.

பொன்னிதயாஜீரம் . குடும்ப பணிகள்

வகுப்பு - அறு .

அயல் - 1

செய்யுள் - I

கிண்பத்தமிழ்

I. குறுகினாக் கள் ! -

1. பாந்திதாசன் துமிருக்குச் சூட்டியுள்ள மையர்கன் யாவை?  
பாந்திதாசன் துமிருக்குச் சூட்டியுள்ள மையர்கன் :

- \* அழுது
- \* நிலவு
- \* டண்ணம்

2. நீங்கன் துமிருது எதனோடு சூப்பிடுவீர்கள் ?

நாங்கன் துமிருது நீர், பயிர், வானம், தோன்,  
வான், தேன் போன்றவற்றுடன் சூப்பிடுவோம் .

II. சிறுகிணா :

1. கிண்பத் தமிழ் - பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள்  
கிரண்டனை எழுதுக ?

" துமிருக்கும் அழகென்று பேர் ! - அந்தத்  
தமிழ் கிண்பத் தமிழ்நாங்கன் உயிருக்கு நேர் !

துமிருக்கு நிலவென்று பேர் ! கிண்பத்  
தமிழ் நாங்கன் சமீகத்தின் விளைவுக்கு நீர் !

2) சமீக வளர்ச்சிக்கும் நோக்கும் உண் ததாடர்பு யரது?

\* பயிர் சசுதிக்க உதவுவது தீர்.

\* அதுபொஸத் துமிழ்ச்சமுதாயமாகிய பயிர் சசுதித்து  
யளந உதவுவது துமிழ்.

\* இதுவே சமீக வளர்ச்சிக்கும், நோக்கும் உண்  
ததாடர்பு கூகும்.

இயல் - 1  
உரைநடை

வளர்ச்சி

I குறுகியன :

1. தமிழ் தீர்த்தமாற்றி எண்ப்படுவது எதனால் ?

\* எதன்காப்பியம் தமிழில் நமக்குக் கிடைத்துள்ள  
பிகப் படிமையான இலக்கண நூல்.

\* அதனால் அதற்கும் முன்னதாகவே தமிழில்  
இலக்கிய நூல்கள் கிடைத்திருக்க வேண்டும்.

\* இதனால் தமிழ் தீர்த்தமாற்றி எண்ப்படுகிறது.

2. நீங்கள் அறிந்த தமிழ்க்காப்பியங்களின் பெயர்களை எழுது.

\* சிலப்பதிகாரம்

\* மணிமேகலை

\* சீவக சிந்தாமணி

\* உணையாபதி

\* குண்டலகேசி

II சிறுசிறு : -

1. அ.: ரிணை, பரகந்தாய் என்னும் எதற்கு  
பெயரும் சிறப்பு யாது ?

\* உயந்திணையின் எதிர்ந்தால் தாழ்திணை என  
பெயர் வேண்டும். ஆனால் தாழ்திணை என்று



கூறாமல் அஃறிணை (அல் + திணை) உயர்வு அல்லாத  
திணை) என்று பெயர் கிட்டைந் முன்னோர்.

\* பாகற்காயைக் கசப்புக்காய் என்று கூறாமல்,  
இனிப்பு அல்லாத காய் பாகற்காய் (பாடு + அல் + காய்  
என வழங்கினர்.

2. தமிழ் இனியமொழி என்பதற்கான காரணம் தருக?

\* தமிழ் இலக்கியங்கள் யாவும் இனிமையானவை

\* அனைவ் பூசை இனிமை, தெரல் இனிமை, பெருந்  
இனிமை கொண்டவை.

3. தமிழ் மொழியின் சிறப்புக் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக

\* தமிழ் மொழி பேசவும் எழுதவும் உகந்த மொழி

\* தமிழ் இலக்கிய இலக்கண வளம் நிறைந்தது.

\* கியல், இசை, நாடகம் என்ற மூத்தமிழ்  
சிறப்பைப் பெற்றது தமிழ்.

\* உலக சமீபமொழிகளுள் பூண்டாக விளங்குவது

\* தமிழ்மொழி என்றும் இனிமையானது,  
எளிமையானது, இனிமையானது, வளமையானது.

III 4த்தகப் பயிற்சி:

பக்க எண் : 13, 14 படிக்க வைத்தல்

கிலக்கணம்  
தமிழ் எழுத்துகளில் வகையும் தோகையும்

1. நிரப்புக:

1. தமிழ் மொழியின் கிலக்கண வகைகள் ஐந்து.
2. ரூபி வடிவமாக எழுதப்படுவதும் உரி வடிவமாக எழுதப்படுவதும் எழுத்து எண்ப்படும்.
3. கியல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன.
4. உயிர் குறில் எழுத்துகள் மொத்தம் ஐந்து. (அ, இ, உ, ஈ, யூ)
5. உயிர் நெடில் எழுத்துகள் மொத்தம் எழு. (ஆ, ஈ, ஐ, ஔ, ஐயூயூ)
6. மெய் என்பது உடல் எண்ப்பாடுப்படும்.
7. ரூப முறை கண் கிணக்கவோ, ரூப முறை கை. நொடிக்கவோ ஆகும் கால அளவு மாத்திரை எண்ப்படும்.
8. மெய் எழுத்துகள் மொத்தம் பதினைட்டு. (க் - ண்)
9. மெய் எழுத்துகளை முகிலு வகையாக பிரிப்பர்.
10. மெய் எழுத்துகள் பதினைட்டுடன் உயிர் எழுத்துகள் பண்கிரைண்டும் சேர்வதால் தோகையாவது உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.
11. தமிழ் மொழியில் உயிர், மெய், உயிர்மெய் தகிர உண் தனி எழுத்து ஆகிய எழுத்தாகும்.
12. உல்லினை மெய்கள் க், ச், ட், த், ப், ந்
13. மெல்லினை மெய்கள் ங், ஞ், ண், ட், ம், ண்
14. இடையினை மெய்கள் ய், ர், ல், வ், ட், ண்
15. உயிர் குறில், உயிர்மெய் குறில் கிவற்றை ரூபிக்கும் கால அளவு 1- மாத்திரை



16. உயிர் நெடில், உயிர்மயம் நெடில் இவற்றை  
பூலிக்கும் கால அளவு 2-மாத்திரை.
17. மயம் எழுத்துகளை பூலிக்கும் கால அளவு  $\frac{1}{2}$  மாத்திரை
18. சிவந்த எழுத்தை பூலிக்கும் கால அளவு -  $\frac{1}{2}$  மாத்திரை

## II உதாரணம் தருக: -

1. இரண்டு மாத்திரை அளவுள்ள பூரமுத்தீ தசால் பூ
2. சிவந்த எழுத்து இடம் பெறும் இரண்டரை  
மாத்திரை அளவுள்ள தசால் எஃகு.
3. திடயின் எழுத்து இடம் பெறும், உடலை  
குறிக்கும் தசால் மயம்
4. ஐந்து மாத்திரை அளவுள்ள பூர தசால் காஷரி
5. உயிர் எழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை  
அளவுள்ள தசால் கிடி

## III கூறிமவரறு தசங்க: -

1. கீழ்க்காணும் தசால்களின் மாத்திரை அளவு எழுத்து.  
தண்ணை =  $1 + \frac{1}{2} + 1 + \frac{1}{2} = 3$

2. அடிக்கோடிட்ட எழுத்தை இரண்டு மாத்திரை  
அளவாக மாற்றி புதிய சொல் உருவாக்குக: -

(எ.கா) துல் - தூல்

3. பின்வரும் அடிக்கோடிட்ட எழுத்தை மாற்றி தகுந்த  
உல்லிண எழுத்தை இட்டு உண்கலம் குறித்த  
சொல்லாக மாற்றுக: -

(எ.கா) தண்டு - தட்டு

4. அடிக்கோடிட்ட எழுத்தை ஒரு மாத்திரை  
அளவாக மாற்றி எழுதுக:

(எ.கா) உரணம் - உணம்

5. கீழ்க்காணும் அடிக்கோடிட்ட இடத்தில் தகுந்த  
உயிரெழுத்தை இட்டு பாலினைத்தை குறிக்கும்  
சொல்லை எழுதுக.

(எ.கா) குண் - ஆண்

IV புத்தகப் பயிற்சி :

பக்க எண் : 20 புத்தக தைத்தல்



கடிதம்  
விடுமுறை விண்ணப்பம்

உனது உகுப்பாசிரியருக்கு இரண்டு நாட்கள்  
விடுமுறை வேண்டி விடுப்புக்கடிதம் பீன்றா எழுத

தெண்ணை - 600 087  
16-4-2025

அனுப்புநர் :

பா. சுமதி

சிறாம் உகுப்பு

பொன்வித்யாஜ்யம் குடிமப் பன்னிதன்,

உளசநவாக்கம்

தெண்ணை - 600 087.

பெறுநர் :

உகுப்பு அசிரியை அலங்கன்,

சிறாம் உகுப்பு,

பொன்வித்யாஜ்யம் குடிமப் பன்னிதன்,

உளசநவாக்கம்,

தெண்ணை - 600 087.

பொருள் :

இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டி விண்ணப்பம்  
மதிப்பிடுகிய அம்மா,

உணக்கம். என் மாமாவின் குடிமணம் மதுரையில்  
நடைபெற உள்ளது. அதனால் நானும், பெற்றோருடன்  
குடிமணத்திற்குச் செல்கிறேன். எனவே எனக்கு இரண்டு நாட்கள்  
(15-4-25, 16-4-25) விடுமுறை அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்  
கொள்கிறேன்.

உறவுமல் முகவரி :

உகுப்பு: அசிரியை அலங்கன்,

சிறாம் உகுப்பு

பொன்வித்யாஜ்யம் குடிமப் பன்னிதன்,

உளசநவாக்கம்,

தெண்ணை - 600 - 087.

இப்படிக்கு,  
தங்கன் பணிவுடைய மாணவி,  
பா. சுமதி.



சூண்ப்பாடம் :- சூனி பிறந்தது

1. பிணா-பிடை :

1. அப்துல்கலாம் அவர்கள் பிறும்பிய சூல்கள் யாவை?

பிடை: அப்துல்கலாம் அவர்கள் பிறும்பிய சூல்கள் :-

\* தமிழ்சூல் - திருக்குறள்

\* சங்கீத சூல் - பிணக்குகள் பல தந்த சூனி சூலும்.

2. அப்துல்கலாம் அவர்களின் பரண்மொழி யாது?

பிடை: 'கனவு காண்பவர்கள்' எப்போது அப்துல்கலாமின் பரண்மொழி சூலும்.

3. யார் இவ்வுலகின் முதல் பித்தாணி என் அப்துல்கலாம் கருகிறார்?

பிடை: கேள்வி கேட்கும் பூவ்வாடு குதந்தையும் இவ்வுலகின் முதல் பித்தாணி என் அப்துல்கலாம் கருகிறார்.

4. சுதந்திர கிந்தியா அடைந்த வற்றிகளாக அப்துல்கலாம் குறிப்பிடுவதில் எதையும் பிற்றிணை எடுதுக?

பிடை: (i) உணவு உற்பத்தியில் தன்னிறுது  
(ii) தகவல் தொழில்புட்பத் துறையில் மித்தியாண வளர்ச்சி  
(iii) எவ்வகையான சையற்கைக்கோணையும் எயும் திறன்

5. வற்றியை அடையும் வழியாக அப்துல்கலாம் கருவது யாது?

பிடை: (i) அறிணவு வளர்க்கும் அணைவறிக் பேச்சையும் கவனியுங்கள்.

(ii) பியற்றவு சிந்தும் உணவுப்பு.



6. தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல்கா  
சூரிப்பிடும் நிகழ்வு யாது?

விடை: \* பேராலியோவிறால் பாதிக்கப்பட்டவர்கள்  
மீண்டு கிலோ எடையுள்ள தையற்கைக் கால்களுக்கு  
பதிலாக பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்  
படும் கார்பன் இழையைத் - தகாண்டு முந்நிய  
கிரகம் எடையில் தையற்கைக் கால்களைப்  
பொருத்தி அணிந்து மகிழ்ந்தனர்

\* இந் நிகழ்ச்சிதான் தனக்கு பெருமகிழ்வை  
அளித்ததாக அப்துல்கலாம் அவர்கள் சூரிப்பிட்டுள்ளார்